# MORNING STAR

Jaffna, Thursday May of 2nd. 1901. Vol. 61.

No. 9

# RIGHTEOUSNESS EXALTERED A NATION BUT SIN IS A REPROACH TO ANY PROPIE.

THE CEYLON STEAMSHIP Co. Ltd. The Lady Gordon and Lady Havelock are appointed to sail from and Kangesanturai for Colombo on the undermentioned dates:

Via Paumban.

Via Paumoan.
Lady Havelock, from Kaugesanturai 7th May
Via Point Pedro.
Lady Gordon from Kaugesanturai on 10th May
W. MATHER & SON, Agents

THE CEYLON STEAMSHIP COMPANY LtdWeekly Service.
In addition to the usual steamer service, the
company has engaged the S. S. "Amra" to run a
weekly service between Colombo and Jaffna or
Kangesanturai.

Kangesanturat.

On her first trip S. S. Amra is appointed to leave Colombo on the 6th and to sail back from Kangesanturai for Colombo via Paumban on the evening of Wednesday 8th May 1901.

	Up trains.	Distance  from K'turai	Dow	Down Train.
Paranthan Paliai	Drp 7 20 8 40 Arri 7 55 4 15		Kankesanturai Chunnakam	Dep 7 10.304.15 Arri 7 12 10 42 4.27
Kodikamam	Arri 8 21 4-39		Jaffins	Airi 7-28 11. 4-45
Chavagacheri	Arri 8 34 P. M. 4-51		Kaithadı	Arri7-50 11-25 5-1
Kaithadi	Arri 8.48 1.42 5. 7		Chavagaoherri	Arri 8- 3 11-40 5-2
Jaffna	Arri 9. 1555-27		Kodikamam	Arri 8.16 6.41
Chunnakam	Arri 9 30 2-42 5 50		Pallai	Arri 8.45 6.
Kankesanturai	And 9-45,3 6- 5		Paranthan	Arri 9 30 6 4

# For Sale.

A Columbia chainless bicycle. In excellent

Apply to Annie Young M. D. Inuvil Hospital

# Vaffna College.

An examination for admission to Jaffna College will, be held on Friday and Saturday the 24th and 25th May at Batticotta, beginning at 930 A. M. The following are the subjects for examination:—

Dictation and Translation in both English and Tamil From a Sixth Reader.

Tamil Grammar, Saxth Reader.

Tamil Grammar, through Syntax
English, General and Text as for VII standard Latin Grammar, through regular verbs
Arithmetic, to Compound Interest
Algebra, addition, subtraction, multiplication, division Heometry, Enclid, dist 15 propositions
Geography, General and especially Europe and Asia English History, 1085 to 1688.

Those who have passed in Reading, Writing Arithmetic, Geography and Vistory in the VIII standard will be admitted without examination.

Candidates will be admitted in the Entrance Class on passing an examination on the subject tangli in our Preparatory (Pre-entrance) class for the year.

Those who have passed the Entrance or Matriculation examination of any Indian University will be admitted to the Junior F. A. class without examination.

All Candidates should bring certificates of good character, and of promission to leave from the Manager or Principal of the institution in which they have been strdying.

A fee of Re I will be charged to meet the expense of

board and incidentals for the two days of examination,
Former students are requested to return for the new
term on Monday the 27th, brigging their fees with them.
A Senior Local class will be formed if a sufficient number
of students apply
R. C. Hastings
Principal

#### FOR SALE.

One, penny stamp of Ceylon. Ten, Postage and Island revenue one penny. Apply to,

M. STEPHEN. Anuradhapura.

# BIRTH.

On the 15th April the wife of Mr. N. L. Joshua Medical officer, Batticotta, of a daughter-

#### TEA.

TEA.

I beg to inform the Public and Traders of Jaffna that I am prepared to deliver, at any Agent's in Matale, pure good drinking Tea direct from the Estate, in quantities of not less than a half-chest at a time. Cash with order. I can supply unblended Broken Pekoe, Pekoe, Pekoe Souchong, Fannings and Dust, at prices based upon the prices current in Colombo. Special terms for large orders. For particulars apply to H. STOREY.

Warckamure Estate.

Warckamure Estate.

# VEMBADI A, V. GIRLS BOARDING SCHOOL.

The new term will commence on Tuesday May

An examination of Candidates for admission will be held on that day at 12 noon-For information as to fees &c and for admission: Apply to

G. J. TRIMMER Vembadi Jaffna

# VEMBADI GIRLS HIGH SCHOOL

The new term will commence on Tuesday May

It is intended to commence an F. A. class if a sufficient number of students enter
Applications for admission or for information
should be made to

G. J TRIMMER Vembadi, Jaffna

# ORDER NISI. In the District Court of Jaffna.

Testamentary No.1143.

Jurisdiction No.1143.

In the matter of the seiste of the late Tayalpaker Chinnspah of Chulipuram,
Teyvanaippillai widow of Tayalpaker Chinnappah of Pelitioner.

napiah of Chulipuram.

Tevanaippillai widow of Tayalpaker Chinappah of Chulipuram

1 Tayalpaker Mailvakanam of Chulipuram

2 Tayalpaker Chinatanby of do, presently of Kwala Selangore in Strait Settlements.

3 Teruchehittampalam Ampalavanar and his wife 4 Parapathippillai of Chulipuram Respondents.

This matter of the Petition of Tevanaippillai widow of Tayalpaker Chinappah of Chulipuram Parapin For letters of Administration to the estate of the abovenamed deceased Tayalpaker Chinappah of Chulipuram coming on for disposal before W. R. B. Sanders Esquire District Judge, on the 2nd day of April 1901 in the presence of Mr. T. C. Changarapillai Proctor on the part of the Petitioner and affidavit of the petitioner dated the 18th day of March 1901 having been read, it is declared that the Petitioner is the widow of the said intestate and as such is entitled to have letters of administration to the estate of the said intestate issued to her miless the Respondents or any other person shall on or, before the 28th day of May 1901 show sufficient cause to the satisfaction of this Court to the contrary, Signed this 2nd.

ORDER NISI.

# ORDER NISL In the District Court of Jaffua.

In the District Court of Jaffina.

Testanentary
Juvisäletion
In the matter of the estate of the late Meenadelipillai
wife of Kantar Arumugam of Varani Navatkadu, Deceased
Kantar Arumugam of Varani Navatkadu, Petitionor.

Kanaker Chivakumparanatar and
Venayer Kathurgamer, both of Varani Navetkadu.
Respondente.
This matter of the Petition of Kantar Arumugam of Varani Navetkadu praying for lutters of administration to the
cetate of the abovenamed deceased Meenadelipilalia wife of
Kantar Arumugam of Varani Navetkadu coming on for

disposal before W. R. B. Sanders Esquire, District Judge, on the 2nd day of April 1901 in the presence of Mr. T. G. Changarapillar Proctor on the part of the Petitioner and affidavit of the Petitioner dated the 29th day of March 1901 having been read, it is declared that the Petitioner is the widower of the said intestate and as such is entitled to have letters of administration to the estate of the said Intestate last of the said Intestate last of the said Intestate last of the said Intestate is such in the said Intestate is such as the present shall on or, before the 28th day of May 1901 show sufficient cause to the satisfaction of this Court to the contrary. contrary.
Signed this 2nd day of April 1901 W. R. B. SANDERS District Judge.

ORDER NISI,

#### Ir. the District Court of Jaffna.

Ir. the District Court of Jaffina,

Testamentary
Jurisdiction
In the Matter of the Estate of the late Hannah Sinnathankacheit, wife of Carl William Kannteson Danforth,
late of Uduvil,
Carl William Kauntes on Danforth of Uduvil Petitoner,
1. Tilliambalam Rajaratum Payson, and
2. wife Ponnamma, both of Chandiruppay Respondents
This matter coming or for disposal before W. R. B.
Sanders Esquire, District Judge, on the 22nd day of April.
1901 in the presence of Mr. S. T. Arnold, Proctor on the
Petitioner, and the affidavit of the
State of the late Hannah Sinnatankachchi, wife of Carl
William Kunsteon Danforth of Uduvil, deceased, he
issued to the Petitioner as lustand of the said deceased
neless the Respondents or any other persons shall on or
before the 23rd day of May, 1901, shew sufficient cause to
the satisfaction of this Court to the contrary.

Signed this 22nd day
ORDER NISI

#### ORDER NISI

In the District Court of Badulla

Testamentary \ No. \frac{189}{189}

Jurisdiction

To 189

In the matter of the estate or the late Cathiravaluppillat Arunachalam alias Alfred A. Armstrong of Batticotta Jaffna, late of Passara

Loudina S. Cooke of Jaffna Town Petitioner.

Emily T. Arunachalam of Batticotta Jaffna Respondent. This mrtter of the Petition of Tambiah S. Cooke of Jaffna Town praying for Letters of Administration to the estate of the aboveramed iceased Cathiravaluppillai Arunachalam alias Alfred A. Armstrong coming on for idisposal before F. Bartlett Equire District Judgeon the 25thiday of March 1901 away the addition of the Petitioner dated the 20th of March 1901 having been read, it is declared that the Petitioner is the Brother-in-law of the said intestate and as each is entitled to have Letters of Administration to the estate of the said intestate issued to him unless the respondent or any other person shall on or, before the 18th day of May 1901 show sufficient cause to the satisfaction of this Court in the contrary.

Signed this 25th day

ORDER NISI.

ORDER NISI.

ORDER NISI.

In the District Court of Jaffna.

ORDER NISI.

In the District Court of Jaffna.

Testamentary Jurisdiction

In the matter of the estate of the late Kathirasar Thampar of Valluveddi
Sekanatar Chiunaiyah of Valluveddi
Pefitioner
Vs.

1. Meenadchipillai wife of Sekanatar Chiunaiyah of Valluveddi
2. Katirasar Nakamutta of Polovi
3. Kutiraser Santirasagarer
4. Katiraser Kasipilliai
5 Kantapasegarer Somasuntaram
6. Kantayah Varayaretnam his wife
7. Chiunammah
8. Sinnataropi Sivasuppiramaniam his wife
9. Valliyammai
10. Puvanagillai widow of Arumugam Caanmukam
11. Santirasekarer Chiunatampi his wife
12. Meenadchipillai
13. Kasipillai Ilyatampi and
14. wife Sevaratnam alias llayapillai all of Atchuveli
Respondents.

This matter of the Petition of Sekanatar Chiunaiyah
of Valluveddi praying for Letters of Administration to
the estate of the abovenamed deceased Kathiraser Thampar
of Valluveddi coming on for disposal before W. R. B.
Sanders Esquire, District Judge, on the 19th day of April
1901 in the presence of Mr. T. C. Changarapillai Prooter
on the part of the Petitioner and the adidavit of the Petitioner dated the 19th day of April 1901 having been read,
it is declared that the Petitioner and the husband of the Soic
heires of the said intestate and as sach is entitled to have
Letters of Administration to the estate of the said Intestate
issued to him unless the Respondents or any other person
hall on or, before the 31st day of May 1901 show sufficient
oause to the satisfaction of this Court to the contrary,
Signed this 1901 \{
W. R. B. SANDERS.
District Judge, on United Judge, on the Judge of April 1901 having been read,
and of District Judge, on Loudent of the Soic W. R. B. SANDERS.
District Judge. Signed this 19th day of April 1901

# ரீதி இராச்சியத்தாரை உயர்த்தும், பாவமோ எந்தச் சனங்களூக்கும் இகழ்ச்சி.

குகம் புத்தகம்.]

யாழ்ப்பாணம், ககூகம் இல வைகாசி 🗗 உ வ

வியாழக்கிழமை.

சங்கியை.

# இலங்கைப் புகைக்கப்பற் கொட்பனியாரின

" லேடிஅவலக் " '' லேடி கோடன் " என்<u>ன</u>ும் புகைக்கப்பல்கள் காங்கேசன்றுறையிலிரு ந்து கொழும்புக்குப்போகவிருக்கின்றன.

அவலக் காங்கேசன்றுறையிலி 7 1901 வைகாகி 7 உ அவலக் காங்கே அறையில் இயாக இ கோடன் காங்கேசன் அறையிலி

ருந்த பருத்தித்துறைவ ழியாக வைகாக 13 ட

W " MATHER & SON. Agents.

"வேடிகோடன்" "வேடி அவவக்" கப்பல்கள் வழ பைப்பிரகாரம்போய்ச்சொண்டிருக்க. "அம்ரு" என் நூம் கப்பல் ஐநமைதோறம் கொழும்புக்கும் மாழ்ப் பாணம் அல்லது கால்கேசன்றாறைக்கு மிடையிற்போ க்குவரவுசெய்ய ஒழுங்குபண்ணப்பட்டிருக்கின்றது.

முதவ்முறையாக ''அம்கு'' கப்பல் கொழும்பிலிரு ந்த 1901 ம் ஞிறி வைகாகி மூ' 6 ந் கிக்கி புறப்பட்டு சால்கேசன்றுறைக்குவந்த 8 ந் கிக்கி புதன்கிழமை பி ண்ணோம் சாங்சேசன்றறையிலிருந்தபாம்பன்வழியா ய்ச் கொழுட்புக்குப்போக இருக்கின்றது,

WM. MATHER & SON.

## BRILLIANTS, -வைரங்கள்,

இங்கிலில், கமலங்கள், கடிக்கண்கோடிக்கேற்ற கத் தமானவைகள், கட்டிய கடிக்கண்கள், சிலப்புக்கடுக் கூ, பட்டைக்கிலப்பு, உயர்த்த புல்,பராகங்கள், வே ண்டுவோர் யாழ்ப்பாணம் சாவலர்வீட்டில் அரட் அண் டேவி மருந்துச்சா‰யிலே பெற்றுக்கொள்ளலாம்.

புதாய மருந்துகள், மேகரோகம், மேகவாதம், மேகச்சூடு முதலிய வைகளுக்குக் கைகண்ட சஞ்சீவி நன்னரி ரசா யனம், போத்தல் புதிய மருக்துகள்,

ет. 4. 00 பெண்களுக்குத் தீட்டுக்காலத்தி லுண்டாகும் கர்ப்பவாயுக்குத்துக்குக் கைகண்ட நிச்சயமான

கரசங்காரி —இத யாழ்ப்பாணமுழுதம்பேர் போன காய்ச்சல்மருச்து, காய்ச்சலே முறியாத மாற்றும். கு. 1. 50 இன்னும் எவ்விதசோய்ச்கும் பார்த்த கல்ல ம ந்தகள் கொடுச்சுப்பலம் ருந்துகள் கொடுக்கப்படும்.

வாட் அன் டேவி. யாழ்ப்பாணம்.

### உதயதாரகை.

கக்லகம் இல்வை சாசம் உக்வ.

சீனுக் கலகம். The Crisis in China.

சீனுவின் கொடி இன்னும் அவிழ்க்கப்படாததாs வே விருக்கின்றது. மற்றும் ஐரோப்பிய அரசினர்க்கு அத்தையுமித்தையுள் சாட்டாய்ச்சொல்லி மஞ்சூறியா அதனதயுமதுதையுகு சாட்டாவசுசொல்ல மஞ்ஞியா வைத் தமதாக்குதற்காய் ருஷியர் கெடுவ் காலமாக ஆய தீதங்கம்செய்து தமது சேனேகமோப்பிரித்து ஆங்காங்கு கிறத்தி அதிகாரத்தை ஸ்தாபிக்கத்துவங்கியசேரத்திலே யே தத்துவ அரசினர் விழிப்படைர்து தடைகூறவாரா யினர். ருஷியரின்போக்கைச் சரியாய் வினங்கியிரு சிருகர் அமையும் கியியேக்கைச் சரியாய் வினர். ருஷியரின்போக்கைச சரியாய வினங்கியிர ச்தோர் யாப்பானியரேயாம். மஞ்ஓறியா கோறியா காகுகுள்குட்டு ருஷியருடன் தாமேதோ ஒருகாலத்கில் யுத்தஞ்தெய்ய கேரிமெனை யாப்பானியர்ஏற்கேனவே வினங்கு அதற்குரிய ஆயத்தங்களெல்லாஞ் செய்றிருக் கின்றனர். யாப்பானிய பிரகைசுன் மாகரும் ருஷிய சேரு எதிர்க்கிறதற்குப் பிரியகாரார்ய் எப்பொழுதும் விர்பார்த்துக்கொண்டிருக்கிறுர்கள். இந்தசேரத்திலு ம் யாப்பானியரே அகி ஆத்திரங்கொண்டெழுந்தி, த ஹைச்சேணே கடற்சேண்களுக்கெல்லாம்எச்சரிக்கைகூட றி, ருஷியருக்கு மிகச் காரமான கடிதம் விடுத்ததோடு சீனச்சக்கரவர்த்திச்கும் வேகங்சாங் பிறின்ஸ்செங் என் தினக்கக்கோவாதக் குடி இகையாரங் பிறின் எலிசங் என் படிக்கள் முலையும் கிருப்பனுப்பி 20,000 கேடீன்போடு செக்காவர்த்தி பீக்கின்பட்டினத்திர்கும் திருப்பிவரல் வேண்டுமென்றும் மற்றும் அமினராற் சகமையியதை களுஞ் செய்பப்படுமென்றும், சினச்சக்கரவர்க்கி தம துசேணேயை மஞ்ஞரியாவுக்கலுப்பி அங்குன்ன குழப் படிகளே அடக்+வேண்டுமென்றும் 20,000 பேரடங் கிய சீனச்சேன்பாற் கலுங்களே அடக்க இயலாவிழ ன் தேத்துவதாரினரின் சேணேகள் உதவிக்கு அனுப்ப வ பதிவதறாகமாக சேவகை உதவை ஆறுப்ப பெடுமென்றம் புத்திகூறினர். கவைத்தை அடக்கு றேடுமென்றுஞ் சாட்டைச்சொல்லியே ரூஷியர் மஞ் குறியாவிலே ஆங்கால்கு தமது சேனேக்கா கிலப்படு த்தவின்றை ெரு பாசுவுறிச்தே மாப்பானியர், கவகங் களிருந்தால்லாகள் சின அரசாட்சியாராலடக்கப்பட

ஸ் வேண்டுமென்றும், அவர்களாலியலாவி டின் தத்துவ வகேகையில் மன்றும், அவர்களாவையிலிய மு. தேதிய ஆரசினரின் சேண்கள் செல்ல வகிவேண் மேன்றும் பு தீதி உறவராயினர். ருஷியசேசின் களுக்கும் சினருக் குமிடையில் மஞ்சூழியாவிலே சண்டைகள் இடைக்கி டைகடைபெறு கின்றன. ருஷியர் இர்தமாத்துவக் கத்திலே மச்டெனுக்கணித்தாய் 6,000 சின்றைர்க் கேல் கத்தில் வச்டெனுக்கணித்தாம் 6,000 கினரைக் கூறு த்துத் தாத்தீப் பழைய கேசாதிபதியையுஞ் சி. நமாக் கினரௌக் செய்திபிறந்திருக்கின்றது. இப்போது ரு ஷியராசாங்கத்தார் அமைதியான போசனேயிவிருக்கி கூறனர். பிராஞ்சியருக்கும் ருஷியருக்கும்டையிற் கிற நூகரிய போசலோகள்கடக்கிறதுபோல விளங்கு கின்றது. பிராண்கிய பிறதேசகாரியமர்கிரியாகிய டெ ஸ்காகியென்பவர் ருஷியதிகை எரியாயிக்கிய சம்பேதுருபு நி கிடுக்குவவர் முகியதிகைக்கியாகிய கேப்பேதுருபு விசாகவையை படுப்பட்டிரு கின்றனர். சேரறியா வின்வடபாசத்திலே புகைவிதிகள்போடுவதற்குக்கோ றியாவின் ராசன் பிரான்சியரிடத்திலிருந்த ஐ.படிகில ட்சம் பென் கடன்வாங்கப்போகின்றனறேனக் கடை செயாய்ச் செய்தியிறக்கிருக்கின்றது. ஆகவே கோறியா மஞ்சூறியா காடுகளேயிட்டு ருஷிய பிராண்சியரிணக் து யோசின்கள்செய்ஙின்றனரென அனுமானிக்கலாம். சினுவின் வடபாகத்திலே யாப்பானியரை கிலேயூன்ற சனுகை வடபாசத்திலே பாபபானியனர் கிறைபூன்ற விடப்படாதென்பது இவ்விரு ராசாங்கத்தாரின் கொடு க்காலத் தீர்மானம். யாப்பானியர் முன்னே சீனவர யுச்தத்திற் தோற்கடித்தபோதும் இவர்களே தம்மோடு ஐநர்மனியரையுஞ் சே÷த்து யாப்பானியர் காடுபெற விடாது தடித்தவிட்டனர்.

யடாது நசத்த மட்டனா பிழை ஆற்றின் எரையிலே தொம்கின்ஸ், சால்மேஷ், என்னும் மிஷனுரிமாரும் பங்கிறிஸ்தவர்களும் சுலகச் சாரராற் கொல்லப்பட்டுப்போயினர். ஜேர்மனிய உ காறாற் பிசானைபபட்டுப்போவனா. பீதாம்சிய உ த்தியோகள்த ருமொருவர் செவிலைப்பட்டார். பூறிம னிய சேளுளயகமையே கவுன்ற உலால்டர்சி தமக்குத் தூல்ஸ்தானமாக்கி வசித்த சீனராக தரண்மன் சூறா சோ செருப்புவைத்திலும் அரண்மணே சாப்பராயிற்று. கவுன்ற உலால்டர்சி அதி பிரயாசத்துடன் ஜன்னல்வ தவுன்ற உலரல்டாகி அகி பிறபாசத்துடன் ஜனனவல் நியாய்த் தப்புவிக்கப்பட்டார். ஜென்றல் கவாட்கோ ல் தமது காலைய மீட்கத் தெண்டித்திஞல் எரிந்தமா ண்டனர். இத் தீலிபத்திறுண்டான தாக்கத்திஞல் க வுக்ற உலால்டர்கி ககவீனராயிருக்கின்றுர். தீ யார விமுட்டப்பட்டதென்பத இன்னும்வெளியாகவில்லே. பிரான்கிய கேணேயுத்தியோகஸ்தராகிய கேணெல் மா பறானைய சேலைய அதன்போக்கும் ஆட்களே நட்சிப்பதிலு ம் அதி முயற்சி காட்டினராம். 'ஜேர்மனிய பிராக்சி யர்சேர்ர்தவோர்சேனே படையெடுத்தச் சென்ற இருல் ஷான் சிமாகாணத்தில் வியு குவாங் நங் என்றைப் சேஞ பதியின் தேரய் நின்ற சீனர் பின்வாங்கி **வேறி** \_ஞ்செ ன்றவிட்டனர்.

## தேன்ஆபிரிக்க யுத்தம். South African War.

இப்போது இங்கிலர்நிலே பிரித்தானி பராச்சியத்தி ன் இராணுவ அதிபதியாய்கத்தியோகம்பார்க்கும் வோ ட்றப்பேட்ஸ் அவர்கள் தென்ஆபிரிக்காவிலே சேஞ காயகமாயிருந்த யுத்தம்கடத்தியபோது தமக்குக்கீழ்ச் காயகமாயிருந்து யுத்தம் நடத்தியபோது தமக்கு ச்பீழ்ச் சேனு பகிகளாயிருந்து சண்டை செய்தவர் கோப் பற்றி எழுகிய நிப்போட்டில், கேப்கலையில்ன சேசச்சிறி யாயிருந்த சேர் அல்பிறெட் மில்னர் ஆழ்ந்த ஆனோச ஊர்களும் அசையாத தைரியர்து ச்கும் விசேகர்ப்பெற்ற வரென்றும், ஈத்தாலின் தேசசநியர்காயிருந்த சேர் உவால்ற்றர் கேய்வி அற்சின் சண் வீசே ஷ தூத் ஆட்பா த்திரிறன்றும், வோட் திச்சென் வீரே ஒல் அதி நம்பி க்கையிருக்குக்கு நடிக்குறைக் கூறியீருகின்றனர். வோ ட மேது வென் அரையுற்குயும் அதிதைரியமும் எப் போதுர் முன்செல்லுக் குறைமுடையரென்றம், வே துறைகம் பிறெஞ்சு அதி ஊர்க்கு மும் கவர்க்கு மீல்வர திதிடரெஞ்சு முடையரென்றம், சேணெல் தோணி த குறைற்கு பிறெஞ்சு அதி ஊர்க்கும் விசேஷ கம்பிக்கைக்குப் பரத்திரரென்றங் கூறகிருர். இந்தியாவிலிருக்க தாமா ம் யுத்தத்தர்குச் சென்றேருள் கேணெல் லம்ஸிட ன், மேஜர் சாம்னி, சப்றின நூரெப்போட், வெப்றின கை, மேற்று சாமுவர், பேறம் நூராபோட்டு வையிறன் கூற் பிழு என்பவர்களும், இவற்கையிலிரந்து செக்க நேருள் மேஜர் மதேசியன்கில், வெப்றினன்ற் தோம ஸ் என்பவர்களும் விசேஷம்பெற்குறார்ய்ச் குறிச்சப் பட்டிருச்சின்றனர். ஜென்றல் புல்லர் கேடிசிசித்ப ட்டினர்க்கத் மீட்பதற்காய் மிகலில்லங்கமானசண்டை களே நடத்திண்டுரண்றுமாத்திரங் குறிக்கப்பட்டிருக்கி

தென் ஆபிரிக்கயுத்தத்தில் விசேஷய்பெற்று வினங் பெ சேளுபகிகளுக்கு அரசாட்பொர் தகுந்தபட்டங் களனித்திருக்கின்றனர். சேர் றெட்வேஷ். புல்வர், வோட் தெச்செனர், சேர் போறெஸ்தர் உவாக்கர், சேர் வோட தெச்சகைற், செர் பொக்றுக்கு ஜி சி எம். ஜி. தோர்ஜ் உகூற் என்பவர்களுக்கு ஜி சி எம். ஜி. (G. C. M. C) பட்டமும், சேர் எச் றண்டின், சேர் கிதினேறி, டூற்னறவ் பிறிற்றிமன், சேனெனல் தெற வாட் என்றவர்களுக்கு கே. கி. எம். ஜி. (k, C. M. C.) என்னும் கைற்பட்டமும், தக்கர், வோட் மெது (டி.) என்னும் தைபட்டமும். தகன், சொட்டும்ற வேண், போல்க்சது, இல்லாட், தயன் சமில்றன், கெக் றர் மெக்டனல்ட். செற்றின், பிறஞ்சு. உலில்லியம் செக்கஸ், சான்ஸ் சொக்ஸ் என்பவர்களுக்கு கே. கி. லி. (K. C. B.) என்னும் கைற்பட்டமும். சேர் எச் பிருக்கெண்பேறி, சேர் கி. இனாக் என்பவர்களுக்கு

தி. இ. வி. (G. C. B.) என்றும் பட்டமும் கொடுக் தி. சி. வி. (G. C. B.) என்னும் பட்டமும் வொறிக் கப்பட்டன. இந்தியாவிலிருந்துசென்ற சேணெல் லம்ஸ்டனுக்கு கி வி. (C. B.) பட்டமும் மேஜர் சாம்னி, கப்றின் நடிதர்போட், லெப்றினன்ற பியூ வ ன்பவர்களுக்கு டீ. எஸ். து. (D. S. O.) என்னும் ப ட்டமும் அளிக்கப்பட்டன. டீமெற்டோய்ஸ் பட்டினத்தச்சணித்தாய்ச் குஜனைற •

ல் ஸதானின் கீழான சே2ன ஓர் போவர்சே2னமை க்கித்து 2 மணித்தியாவங்களாய் அருஞ்சமராடி 50போ கர்களோயும் இரு தல்வகர்களோய் அருஞ்சமராடி 50போ காக்கோயும் இரு தல்வகர்களோயும் சிறைப்பிழத்து 8 சா மான்வண்டி உள்ள கோக்பாற்றினர். திரேசுக்ண்டோப்புக்கணித்தாய்ச் சேர் வச் ரோவின்

குட்கொள்டோப்புக்கணத்தியசு ஒச்சி செட்டுமுக்க கூறுக்குக்குமான அங்கிலோசேன்ற நீர் போவர்கூட்ட த்திற்பாய்க்கு 16 போவர்களேக்கொன்ற 23 பேரைச் சிறையாக்கி நர் பன்னிரண்டிருச்தற்பீரங்கியையும் ந போம்போம் போம் பீரங்கியையும் இரண்டுவண்டில்லிலுற ந்த மருந்துச்சாமான் உளேயுங்கைப்பற்றினர்.

நை யருதுக்காயான வோயுவனை பெற்றனர். குறூர் தேல்டோப்புக்களித்தாய் ஒன்பதாவது ஈட் டிப்பட்டான த்தைக்கோர்த் ஓர்கடட்டத்தவறைப் போ அர்கள் பதிவிருந்த சருவி வெப்றின சுற்<sup>கு கோ</sup>கிடனி டையும் 3 பேரையுள் கொன்று 5 பேரைக் காயப்படு

மொல்றெனுவுக்கணித்தாய் ஆடுமாடுகளேயும் அவ ந்தின் தீன்சாமான்களேயுமேற்றிச்சென்ற ஓர் புகைவ ண்டியைப் போவர்கள் பிடித்துக்கொண்ட

மிட்டிள்பேர்குக்கணித்தாய் 106 பேர் சேர்ச்த ஒர் மட்டிண்டாக்கண்கள் தமற சமான்கள் துப்பாகி போவர்கட்டத்தவர்கள் தமற சமான்கள் துப்பாகி களுடன் தமமை அக்கிவேயர்கையிலொப்புகிறெடி தனர். வேறு 21 போவர்களோடு 248 தப்பாககிக ஞம் கில மருந்தச்சாமான்வண்டிகளும் பிடிக்கப்பட்

தென**றல்பிறெஞ்சு யோகன்** ஞஸ்பேச்சுக்குத் **சி**ரு

ம்பிச் கிலநாட்களுக்காறி பிருக்கின்றனர். நிருண்ஸ்வால் ஒறேஞ்சு காடுகளின் கவணராகிய சேர் அல்பிறெட் மில்னர் இரண்டுமாசலீலில் இங்கில ந்து செல்லவிருக்கின்றனர். அவரு டையசடமைகளே யும் லோட்கிச்செனரே பார்ப்பாராம்-

போவர்காடுகளிலே இங்கிலீஷ்பாஷையே கோட் டுப்பானஷயாக கியமிக்கப்பட் டிருக்கின்றது.

ஜேம்ஸ் மைக்கேல்என்பவர் பிரசங்கி களுக்குச் சோல்லிய புத்திமதிகள்

l உலக அலுவல்களில் இத்திக்கொள்ளாதபட வெ குசாவதானமாயிரு.

2 மற்றவர்+ள்முன்றுச் 5 உன்னப் பரிசத்தையாளு

கக் காட்டிக்கொள்ளவே ண்டுமென்றிராதே. 3 எவ்விடத்திலும் பத்திக்+இத்த கிரிலயுகள் கடப் பிப்பதிற் பின்னி \_ாதே, சர்கோஷப்படாதே.

4 எதை வாகியாவிடினும் வேசம்வாகி. மற்றவைக

ளுக்கு அதை இரண்டத்தினையல் காசி 5 உவதத்தார் சிசேகத்தை விசேவதித்தகடாதே கா டிளுல் உள் போதனேச்கு விலகுறையம். 6 கிறிங்குகைச்சூறித்தும் உண்ணேச்குறித்தும் அதி

கமநிகமாப் அறியப் பிரபாசப்பு இ, எனெனில் மற்றஅ நிலெல்லாம் இதற்குப் பிக்தித்தான். 7 தன்னயம், தற்பு சழ்ச்சி தேடாமல் கிறிஸ்தவுக்கே

கணமும் மகிமையும் ஆத்துமஆதாயமுர் உண்டாகப் 8 சத்தியத்திற்கள் எல்லாறையும் பிரியப்படுத்தப்

பார்ப்பதேயன்றி, சத்தியத்தை கொன்ற ஒருவக ரயும் பிரியப்படுத்தப்பாராதே.

9 தேவால்பமாத்திரம் பிரசங்கள்தாணமென்றிராம ல் , எங்கே காலுபேர்க டிலி லிற்பாயோ அக்செல்லாம் மல்வார்த்தை சொல்லத்தச்சி நற்சமயமெ சுறு திரை

10 வெளியரர் சத்தில் சேவன் உன்னுடனிருச்கு

ம்படி அந்தாங்கத்தில் அவருடன் சம்பாஷி. 11 குறிர்த குறித்தகாலங்களில் சபையாரை வீடு உ ப குறுத் குறித்தசாலில் காப்பானர் விடிகளில் சுத்திக்கத் தலருதே, அவர்களுக்கு வியாதி. ஐன் பம்,மாணம் தேரிலம்போது கீ அவர்களுடன் தெறிப் பதற்கும் புத்திகால்வதற்கும் உசித சமயற்கள் வாய் த்தனவென்ற என்னிச்சொன்.

12 ஓய்வுகாள் பிரசங்கம் உணர்கே பலிசப்பட்டிரு க்கிறதென்று உன் கடக்கையால் தெரிவி.

(சத்தியவர்த்தமானி)

#### யாழ்ப்பாணம்.

காலநில். - Weather -- சென்ற இரு சிழமை : ளாய் இடைக்கிடை சோழகம் மெல்வினமாய் வீசுகி ன்றது. இடையிலே கொண்டந்சாநிறேம் ஆயம்பித் து ஒருகிழமையாய் பிலேத்த ஆட்டுமில் கும்பெய்தமடை இப்போத வெளித்திருக்கின்றது. பெய்தமழை கமக்

காருக்கு பேபாயிற்ற. கலிபிலி.— Riot.— அல்லப்பிட்டியீலே சென்ற 24 ம், 25 ம் தேதிகளில் முக்குவருக்கும் வேனா எருக்கும் இடையிலோர்கலிபிலியுண்டாகக் கல்லுங் வருகளும் ஆண்டு பெள்ளவரைப் பொருவர்களப்ப் படித்தின நாம். முக்குவர் கொண்டுவந்த பிரேதமோன்றைக் குறித்தவோர்தெருவாற் கொண்டுமோகவிடாதபடிவே ளாளர் தடுத்தினும் சலிபிலியுண்டாக முக்குவர் பிரே தத்தை அல்விடத்திலேயே வைத்துவிட்டனரென்றும் மற்றைகான் மணியகாரன்வக்தே பிரேதத்தை ஆடக்க ம்பண்ணு வித்தனரென்றும் கேன்வி, ஊர்காவுக்குறை நீத்தான் மெஸ். உவவற்றேல் மூன்றகாலுகாட்களாய் இதுவைக்காரரை விளவ்கு வதிவேயே முயந்கியாயிரு க்தினர்.

போல்ஸ்கோடுகள். - Police Courts. -- சாவக்க சேரி பருத்தித்துறைப் பொலீள்கோடுகளின் கீதவான் சோ பருத்தத்துறைப் பெய்கும் கொல்கைக்கிற தமது சுப மேஸ். அன்னைக்கோன் மூன்றமாதலிலிற தமது சுப வூர்கிய மட்டக்கழப்புக்கெல்ல, சமாதானதோடுபடு கணிணிப் பொலிஸ்ரீத்வானும் கிய மெஸ். அ. மயில் வாகனமும், அப்புக்காத்து மெஸ். சுந்திசேகாரும் ஒ வாகனமும், அப்புக்காத்து மெஸ். சுந்திசேகாரும் ஒ ன்றரை ஒன்றரை மாசங்களுக்குச் கடமைபார்ச்கும்ப டி கியமிச்சப்பட்டிருச்சின்றனரென அறிசின்றேம்.

ஆட்கள். - Personal. - வண்னிப்பகுகிச்குச் சுற் து \_\_\_\_\_த்திற்சென்றிருர்த வசண்டர் பெஸ். ஐவேஷ் சென்றகிழமை யாழ்ப்பாணம் வர்துசேர்க்கனர்.

யசறையழமை யாழ்ப்பாணம் வச்தசேர்க்கனர். இலங்கை நேகுத்திலவர் கௌரவ ஜாக்சன் சென் நகிழமை யாழ்ப்பாணம்டிக்கு, யாழ்ப்பாணம், ஊர்கா வற்றுறை, காங்கேசன்றறை, வல்வெட்டித்தறை, ப ருத்தித்தறைகளின் நேதுகீனப் பரிசோதீனபண்ணிச் சென்றனர்.

கற்பிட்டியிலே அரசாட்சி வைத்தியராயிருக்குப் ட சீதர் ரத்தினம் சிலவாரலீவில் தமது சுயவூராவிய அரர விச்கு வர்திருக்கின்றனர்.

கொடுவாய்ராச்சியப்பகுதியிலுள்ள பாகான் என்னு டித்த முறைப்பார்க் சம்பப்பகுத் மற்றுள்ள பொற்ற கண்டும் இதிவர்பில் இவர்யிருந்த மெஸ். எஸ். கர்த்தணம்வர்கள் தமத்தென் இவர்யிருந்த மெஸ். எஸ். கர்த்தணம்வர்கள் தமத்தென் கணைவுராயெ கர்வெட்டிக்கு வந்த தர்ந்பித்தோருடனு ம் இதேதெருடனும் வசிக்கின்றனர். சிறி க. தாமேந்தரம்பின்னர்வர்கள், யாழ்ப்பாணம்

உடுப்பிட்டியைச் சார்ந்த கவிண்டில் வாசியான இவர் இப்பொழுத குவாலல் பூரிலிரு தயாழ்ப்பாணப்வரு

இவர் இற்றைக்குச்சிலவருடங்களாப் அங்ஙனர்வகி ஏ வவராலும் புகழ்ந்த கொண்டாடப்பெற்றவர். த்து எவராலும் பகழ்த்து கொண்டாடப்பெற்றவர். அவ்வுர்ச் சனிற்றவிபோர்ட்டில் நாலேத்துவருடங்களா ய் யாவர்க்குமேற்கச் சிறிது முயற்சியாயிருந்தவர், புதி னப்பத்திரிகைகளின் விசேவாபிமானி பாய் யாழ்ப்பா கைத்திலுள்ள சில தமிழ்ப்பத்திரிகைகளில் அங்குள்ள பொது என்ன மக்கேர் மவிஷயங்களேயு மெழுதிய ந்தவர்.

தேகவியோகம். - Obitnary. - உடுப்பீட்டிவர்க தேக்கியோகும், — Olithray, — உடுப்பிட்டி வரச க்கலஞ்சென்ற குமாசனாமி முதலியாக் இதுக்களின் தரிய மனேவியம் உத்தியோகத்தால் இப்பாறம் பெர வீன்தேவான் மெனை கு. கதிமைவேற்பில் இயயக்களி க் தசபாரும் வலிகாமார் இழக்கு மணியகாறன் மென துறைச்சாமிப்பின்றையின் பாட்டியாருமாறிய வெகையி புபின்றையியான் சென்ற 19 ம் திகத்கெல்லிச் இழமை காலந்சென்ற குறிதற்குத் துக்கசங்கதே அறிவிச்பென் சேரும். இவ 1800 ம் ஆண்டு வைகாகியாதம் பிறந்த துவரக்கே இவவுக்கு வேசு தோற்றுக்கு மேனானது. து பாட்டும் இது எமக தொற்றுக்கு பேலானது. 13 ம், 19 ம் 20 ம் துற்றுண் 6 களாவிய மூன்றதாற்கு எத்தோர்த் சீவித்தது கிணமுட மரணமாரியத்தம் எவ்வ நிவும் நந்ககமு முன்னவளம் உளவிக் கடமைபலித் து திராட்டிகளையுக்களை கேலஞ்சென்று. இவவி ஸ்பிரிவிற்ககையோறுவா சால எழுமதுதாபு 6காக்

இலங்கை வைத்தியப்பகுதியின் தவேமைச்சினாக்கா விருந்த சுகவீனராப் மழ்ப்பாணம்இருப்பிய மெஸ். வி. கணசசபைமுதலியாருங் சாலஞ்செக்றனென்னு

க் துக்கரங்கதி கேள்கியானேற்.

## இலங்கை.

இலங்கை கையத் தளிகித்த இராசகுமாரர் கப்பவிற்ப யணமாவதற் குமுன் தமக்காகச் செய்யப்பட்ட ஒழுங் குகவெல்லாம் மிசுத் கிருத்திகரமான வையெனக் கூறி த் தோதிபதிக்கும் வர்சனேபசார ஒழு : குஃனச்செ ய்வதிற் சம்பர்தப்பட்டமற்றெல்லோர்க்கும் என்றிசொ ல்லுங் கடிதமுமொன்றனுப்பினர். செங்கப்பூ உயுந்த ரிசித்த இப்போத அவுஸ்திரேலி பாவுக்குச் செல்கின்

படுரங்கவே உப்ப சதித்த வைர் சௌரவ கூப்பர் வர்களோடு மேல்மாகாண வசண்டர் சௌரவ எல்லிஸ் அவர்களுக்கம் கண்டி டிஸதிறிக்கீதவான் ஜே. எச் டீசேரம் அவர்களுக்கும் கி. எம். ஜி. பட்டம் அளிக்

கப்பட்டது. தற்கொலேசெய் ஈறந்துபோன வடமேற்குமாகாண எசண்டர் மெஸ். பிஷரினிடத்தில் அமீட்டிங்காய்வே ுவபார்த்த உபவசண்டர் மெலை பெடுகுட்டித்ற மறுப டியூர் தமதன்தானமாகிய புத்தனஞ்செல்ல. அவ்விடத் தைச்ஞச் சீழ்மாகாணவசண்டர் மெலை. மறேயும், அவரி னிடத்துக்கு றிஜிஸ்ரூர்ஜெனறலாயிருக்க மெஸ். கோ ந்றனும் கியமிசசுப்பட்டனர், குடிமதிப்புச் சம்மிஷ ைடத்த ஆர்கள் ந்றனும் வெமிக்கப்பட்டனர். குடிமதிப்புக் கம்மிஷ னராவிருந்த மெஸ் அருணுசலம் பழயபடி நிஜிஸ்ருர் ஜெனறலாகி அத்தோடு குடிமதிப்புவி ஆயக்களேயும் ஒ

ழு எகுப்படுத்து கின்றனர். வீவிலிருந்து சிலமாசங்களின்முன்னரே நிரும்பி வுறைவிய சிரேட்டு இபதி சேர் உவின்பீல்ட்பொன் சரும், பாரியாரும் மறுபடியுஞ் சுகவீனாராய் லீவில் சரும், பாரிபாரும் மறுபடியுஞ் சுகவீனராய் விவில் இங்கிலந்த செல்வின்றனர். அடிச்சடி சுகவீனமுண் டாகின்றமையா விவர் மறுபடி நிரும்பிவரமாட்டார் என்பது பலரின் அபிப்பிராயம். சிங்கப்பூரிலே அற் நேணிகுனறலாயிருந்து 1893 ம் ஆண்டு இலங்கைக் கிரேட்டதீத்பதியாய் சியபிச்சப்பட்டதராகிய இவர் க்கு இப்போது வயது 57. சிரேட்டநீத்பதியாயிருந் தகாலத்திலே கியயய்பிறமானத்தில் ஆழ்ந்ததுறிவும் நி யாவாகிகீர்ப்பகில் கணைக்கபக்கியமடையுறாய்ப் பெ யாயர்தீர்ப்பதில் தணுக்கபுத்தியுமுடை மவராய்ப் பெ யர்படைத்தனர். இவர் இளேப்பாறும்போது அற்றே

ணிஜெனறல் கௌரவலேயாட் அவர்கள் கிரேட்ட சீதி பதியாய் கியமனப்பெறவாராம். இப்போத மெஸ் லோறி கிரேட்டகீதிபதியாயும், மேஸ். மொன்கிறீவ் இரண்டாவதாயும், மெஸ் பிறவுன் மூன்றுவதாயும் ச

தேசாதிபதி சேர் யோசெவ் றிட்சுவே அவர்கள் மற் நவருஷம் உத்தியோகம்மாறிச் செல்லும்போது, இப் நவருஷாம் உத்து யோகம்பாறம் சால்ல போது அவஸ்திரேலியாவிஞோபிரிவாகிய குவீன்ஸ் லான்டின் தோநிபதியாயிருச்கும் லோட் லாமிக்க றன் இலங்கைத்தோதிபதியாவாராம். இவர்க்கிப்போ து வயது 41 மாத்திரம். 1895 ம் ஆண்டில் விவாகஞ் செய்து சிறவரான ஒர் புத்திரீனயும் ஓர் புத்திரியை யுமுடையராவீருக்கின்றனர்.

கொலோனியல்சுக்கிடித்தார் மெஸ். றெயிலர் அவு ஸ்திரேவியஐச்கியபாளிமேந்த பிரசித்தஞ்செய்யப்படு ம்போத இலங்கையின் பிரதிஸ்தராயிருக்கும்படி செ ன்றிருக்கிருர். மெஸ. திரெல் அவரின் அக்தரங்கலி தெதாய்ச் சென்றிருக்கிருர்.

## கடிகம்.

கிறிஸ்த சுயாதீன புனித சபைகளின் மாதிரி. The Congregational Church.

எம்மிடத்துள்ள மும்மலங்களேயும் அறுத்துகீக்கி, எம் மைய்க சதுவை முடியிலைகளையும் அந்துவகள் மைத் தரித்தாட்கொண்டு முத்திகிரையின்பத்தைக்கா ட்டி, மட்டுக்கடங்கா நித்தியபேரின்பத்தைத்தருதற்கா ய் மானுடசட்டைசார்த்தி இல்லிலத்தின்கண் எழுந்த ருளிவர்த திரிஏக பகாப்பொருளாம் சச்சிதானந்தபரி பூரண சற்குருதேசிகரான கிறிஸதேசுகவாமியானவ பூரண சற்குருதேசிகாரண கிறிஸ்தேசுகவாமியானவர் இற்றைச்சேறக்குறைய ஆயிசத்துச்தொளாயிரமருகுடின் களின் முன் 'கீவ்சுளுக்கும் நகும்பாய்ச் சகவகிருட் மசஞ்சும் சவிசேஷச்தை அறிவியுங்கள் காலுங்கு கோரி சதாகாவங்களிலுமிருக்கிறேன் 'எனத் தம்மை விசு உரித்த கூழர்களுக்குக்கட்டின்கொறித்தாக் டன்கொருத்த குருதேசிகளைத் திரிகரணங்களினும் குவந்த நிருச்சித்தத்தையும் விருப்பத்தையும் இன்றன வாய் கிறைவேற்றி வருகிறுர்கள். குருதேசிகாரங்கு மாரக்கடவுள் யும்வந்தபோழ் அளவுக தன்கு கோய்ற் அமைகளினுள்ளிரச்சியங்களேயும் அவைகளின் சேர்க்கணையாக விக

களின் கோக்கங்களேயும் முற்றமறிக்துணராத கில வி சுவாசிகளும் அவிசுவாசிகளும் முதலாம் நூற்றுண் டிற் மூனே அவைசளுச்சு உலகஞானத்துச்கொப்ப வியா ச்கியானப்படுத்தத் தெண்டித்தார்கள். ஒளியின்வேடி மெடுத்தத் தேவஞானசதோடு உலகஞானத்தையும் சுல ந்தபோடுத்த சாச்தானின் கூட்டத்தவர்களே அக்கால த்திவிருந்த அப்போஸ்தலர் பிரசங்கங்கள் மூலமாகவும், பலசபைகளுக்குமெழுதப்பட்ட நிருபங்கள்மூலமாக வம், தனித்தனி ஆட்சளுக்கெழுதிய கடிதங்கள்மூலமா வம், தனத்த ஊது - ஆகை ஆகைய கழுத்த கணைகளும்மா கவும், சங்சங்கள்முல் மாகவுர், அவர்களது நியாய அநி யாயங்ச் கோக்கண் டித்துவிட்டார்கள். கண் டித்துவிட் மும் உலசுஞானத்தைத் தேவஞானமாம் இரகசியங்களு டன்கலந்த சபைகளில் போதிச்கவுட் சடைகளே ஆள

டன் கலாது சவப்பாகிய வுட் இற்றளவாப்ச் சிலர் தெண்டித்தவருகிருர் உன் சபை சுளெல்லாவற்றிற்கும் பேலாகவிருந்து ஆளவே ண்டுமென்ற மம்தையான எண்ணம் அவ்வக்காலங்களி விருர்த அவ்வச்சபைப்போதசர்சுளுக்குள்ளிருக்காலும் நோமாபுரியிவிருந்த சபைப்போதகரே அதை ஸ்தாபித் ும்பிரும்களிறத் சகப்படிரத்தள் ஆணத் வோதிடித இ வித்தப்படுத்தி ஒருவிறு ஆணுக்களிழ் வ டிந்தார். அதஞி அச்சாஸ்ச்சிருந்தசபைகளின் அக்கியொக்கிய ஐத்தியநற்களை முற்றம் மாறி, ஆணவம், மமணை, ப கை பிரிவின் முற்றிய நிய∘ ஊக்கள் சபைகளில் ம வித்தபெரவிர்து வினக்கினா மிருச்யாண ்சேக்கலின வித்தபெரவிர்து வினக்கினா மிருச்யாண ்சேக்கலின வை நக்காவத்தில் போமஅரசாட்சிக்குள்ளிருந்ததி ஞல் இராசாவும் குருவுமிட்டதே சகவதேசசபைகளு க்கும் சுட்டமாயின் . கடைசெயில்சசலதேசசபைகளு க்கும் சபைகளின் குருச்சுளுக்கும் ரோமாபுரியின்குரு சேல தூலலரும் பிதாவுமாயினர். தொடக்சத்தில் அவ றது ஆளுகை சகப்களுக்கு ஈல்லதபோலக் காணப்பட் டாலும் அவர் சபைகளேத் தேவஞானப்படி மாத்திரம வ்ல உலசஞானத்தையும் சலந்த ஆண்ட தஞல் ப ஞாகை ஒரளவாய்ப் பாதலலோக கெபிவாசலிற் குவந்துவிட்டதெனத் தெளிந்தசுத்தமனச்சாட் சியும் ணிக்காது சொல்த புத்தியுள்ள மாவரும் கண்டுணர்ந்த அவ்வாளு கை ஒழுங்கைத் திருத்தத் தெண்டித்தார்கள். பாப்பா ண்ட வரோ நெகோடேயாமைப்போவத்தேவ பூரணவெ

ண்ட வரோ ரெகோபோனம்ப்போவத்தேவதானைவெ கிப்படுத்தலாம் வேதத்துக்குக் சந்றுவது கிழ்ப்படியா மந் தன்னெண் ணத்வது கிவிறுத்தினர். அறைக்கண்ட குமாரக்கடவுளின் மெய்த்தொண்டந் கிகுறியும் கிலேகப்பட்டு ஆங்காங்கு தத்தம் கொக்தக் கடைகளிலிருந்து பாப்பாண்டவரின் பாரம்பணரகள், கடங்கரசாரங்கள், பற்பல வெளகிக உபதேசங்கள், ஆ நீய யாவும் சத்திய வேதத்துக்கு முற்றும் விரோதவெ எச்கண்டு அவரது கோட்பாடுகளுக்கு விரோதமாய்ப் பிரசங்கிக்கவுமெழுகவும் தொடங்கிருர்கள். பாப்பர வட விக்கிக்கவுமெழுகவும் தொடங்கிருர்கள். பாப்பர வட விக்கிக்கவுமெழுகவும் தொடங்கிருர்கள். பிரசுவங்கள்வும்மழுசவும் சிறாகவை கொடங்களை பிறியில் கோட்பாடுகளே எதிர்த்த நீற்றவர்களே பு நட்டவ்சார்தர் என வக்கணேசும்மிட்டழைத்து ரோ ச்சபைகளால் முற்றம் விலக்கித்தன்ளி பற்பல சாப ங்கள்போட்டு உபத்திரவப்படுத்திச் சித்திரவதைதெய் தும் செய்வித்தும்வந்தார்கள். இவ்வுபத்திரவங்களேத் தாங்கக்கூடாகிலேமைவர்தபொழுது, மார்க்கசுயாதின த் : ற்காகவம், தற்காப்புக்காகவும், ஆயுதமெடுத்துப் பா ப்பியருடன் யுத்தஞ்செய்து மார்க்கசுயாதீனம்பெற்றுர்

சுயாதீனம்பெற்ற புறட்டஸ்தார்தர் வேதபோத2ன க கியாதனம் செற்ற பு சிலும் உபதேசங்களிலும் சபைகளின் அக்கியோக்கி யஐக்கியத்திலும் ஒருமனப்பட் முருக்கும், தத்தம் சுயக பை ஆளுகைவி ஷயத்தில் மூத்திரம் சந்நே சேற்றமை

யுள்ளவர்களாஞர்கள். அவ்வ தப்புகளில் (இன்றிப்பெ யுன்னசர்களாளுக்கள். அவ்வ ஒப்புகளில் (இறைப்பபெ ஸ்றன்சேட்சு) சுத்த சுயாதீனசபையார் என ஒர் வசூப் புண்டு, இவர்கள் இற்றைச்சூ ஏறச்குறைய மூர்தூறவ குஷங்களுக்கு மூன்னே இங்கிவல்நீல்உற்பத்தியாளுர்க எ. இவர்களே அசாட்சியாரும் மத்றம் புறட்டஞ்தியாளுர்க தர்களும் இன்றிப்பென்றன்னே, வியூறிற்றன், என்கொ ன்வோயிஸ்தர்களென்று வக்கணே சாமங்களிட்டழை த்ததாடன் பெலவ கையாகவும் உபத்திரவப் படுத்திஞர்கள். தங்கள் சபைச்சுயாதினத்தைக் கரத்து க்கொள்ள அயற்தேசங்களுக்குப்போளுர்கள். அவ்வி டங்களிலும் சுயாதினம் கிடையாததனுல் முதல்முகல் டங்களாலும் சுயாதனம் அடையாசத்தை முரும் முத்த தூற்றெருசமுசாரம் பக்தக்கட்டாய் ஒன்றசோர்த்த திரண்டு செபத்துடன் அமரிக்காவுக்குப்போய் திரிஏக தேவனே இன்றனவாய் கலப்பற்ற வேதப்பிரமாணப்ப ஆராகித்து தாமே தம் தம் சொர்தச் சபையையும் ஆ ண்டுவருகிருர்கள்.

இக்கொள்கைக்காரர் முதன்முதல் அமரிக்காவுக்குப் போணகோக்கம்-

கலப்பற்ற சுத்தவேசத்தில் சொல்லியபடிமாத்திர ம் இரிவகதேவ பே பூரணமனம்வாக்கு காயங்களிளுல் முற்றம் ஆராதிக்கவேண்டும். 2. தங்கள்தங்கள் சொர்தச்சபையைத்தாங்களே வே

தவசணங்களின்படிமாத்திரம் ஆனவேண்டும் என்பதுர்

இவர்கள் தங்கள் சுயாதீனசபையை ஆள ஏற்படுத்திய செல் பிரமாணங்கள்.

1 கிறின்து ஒருவர்மாத்திரமே சகல சபைகளுக்கும் போதகர்களுக்கும் சபையாருக்கும் திலவராகஇருக்கி மூர். சுயாநீனசபைக்கு வேறை திலவர் வேண்டியி வில்.

வ'ன. 2 வேதத்திஞ்லேய**ல்லாமல்** சேறு எவ்வகையான பிரமாணங்க'ளயும் உண்டாக்கிச்சுயாதீனசபையை ஆ ளக்கூடாது.

3 ஒவ்வொரு தனித்தனிச் சபைகளிலும் ஆவ்வச்ச பையாரால் அவ்வச்சபைகளிலிருந்து தெரிந்து ஏற்படு த்திய போசகரும் சாரியகாரரும் வேதலைசனங்களின்ப டி மாத்திரம் சபையின் சம்மதம்கேட்ட அச்சபையை

4 ஒருசபையின் போத்தரை அல்லது சபையாளா ஆன் மற்ற எவ்வகையான சபைகளுக்காவது போதகர் களுக்காவது சங்கங்களுக்காவது யாதும் உரித்தில்ல சுமாநீனசபைகளேச்சேர்ந்த போதகன்மார் கிலவே ்கள் வகோமித்துச் சங்கங்கடியோர்கள். அச்சங்கம் ச வா வகோமித்துச் சங்கங்கடியோர்கள். அச்சங்கம் ச பையாளுகையைப்பற்றியாவது போதக ஆளுகையைப் பற்றியாவது ஒர் தூதகைபிரமாணங்களே உண்டாக்டுச் ச பற்றியமது ஒர் துதனபிரமானங்கள் உண்டாகம் உ பையை ஆளக்கூடாது. அவ்வச் சபைகளிலிருந்த போத்தஊழியத்திக்கென்று பிரித்துமைக்கப்பட்டவர் களேப்போதகஅபிவே கப்செய்யமாத்திரம் உரித்தண்டு. ஒர் சிறீஸ்தவன்,

(இன்னும்வரும்.)

#### குட்டுவியாபாரம்.

ாஸ்ஹார் மெஸ். அருட்பிரசாசம் என்பவரும். மட்டு வில் செற்கு மெஸ். வி. செஸ்ஸ்பா என்பவரும், கை வல் அதற்கு கோலா வ. செலல் கூடா என்பவரும், வக தடி துணுவில் மெஸ். மு. தம்பையா என்பவரும், உ ரும்பாய் மெஸ். கி. கின்னப்பா என்பவருஞ் சோக் கும்பாய் பெளை. சி. கின்னப்பா என்பவரஞ் சேர்க் து முதல்விட்டு M. Arulpragusum & டே எனும்பெ யருடனே இந்தமாதம் 8 க் நிசநிது சக்கமாக இவ்விட த்திலே ஓர் பெரிய சாய்ப்புத் நிறந்து கடத்திவருகிறுர் கன். கொழும்பிலிருந்தும் கடகரையிலிருந்தும் கே தே சிர்மைப்லிருந்தம் சமான்களோகருவிக்கவும் ஒழு க்குகெய்நிருக்கிறுர்கள், பொருட்கினக் கடியமைட் மெக்கோயமானவிக்கத்த விற்பதும் ஒரேவிலைக்குவிற் கோக்குக்குக்குக்கில்கள்கள்

இம் குடாயமானமை இசை இர்மானம். பதம் கடட்டத்தவர்களதை இர்மானம். எம் சுதேசிசளின் கட்டுத்தேதெழின் முயற்சிகள் இஇ எம் கதேசிகளின் கட்டுத்தொழின் முயற்சிகள் திவை தின்ற பயண்படுகளை உல்ல எனப் பலர் பல முறைகளி கோ சப்பாஷிப்பது உழக்கமாயிலும் அங்வி சசப்பாவு, கண்களும் அடிற்று இண்டாகும் அச்சங்களும் யாழ் ப்பாணிகளிடத்திலிருத்தை குடிபே ஒங்காலம் சீக்சம் வருமென்ற ஈப்பு இரும், சலுத்தானு மினைக்! வப ச்பிர ஆயினேன்! தனித்தனியே உர்த்தகளுகெய்தல் க க்கு ஒன்ற கின்றத்திருக்கும் பரியச்தம் பரரிய தொழின் முயற்சிகளும் விசேகர் அனுக வல்களும் குறிதேயத்தா ர்க்குன்னே வருகலின்ற. அனேககுதேப் பிரபுக்களி டத்திலே பணமுதலின்ற. அனேககுதேப் பிரபுக்கு யிருந்தம் கம்பிக்கையீனத்தால் தருவ நேடியத்தருதி யிருந்தம் கம்பிக்கையீனத்தால் தருவ நேடியத்தருதி விருந்தம் கம்பிக்கையீனத்தால் தருவ நேடியத்தருக் கியப்பட சதிருக்கிறுர்கள். இதினுல் அண்னியதேக களிக்கர் கம் தேச கருக்கும் நங் கொண்டுபோய்விடுகின்றுi.

நிக் மக்கண் மூர்க்கின் கூடப்பவர்களிட கேர்மையாகவும் உண்மையாகவும் கடப்பவர்களிட த்திலே பிறர் கம்பிக்கையைப்பார்கள், எங்கே கம்பி க்கையுண்டோ அங்கே ஐக்கியமுண்டாகும். ஐக்கி யப்படுவார் அனுகூலிகளாவார்.

மேலும் உணமையிருந்தம் ஐச்சியப்பட்டும் காலம் இடம் ஆள்றிர்து சாரியங்களே கடப்பிர்குர் திறமைய நீரோர் கஷ்டவாளிசளாதிக் கஷை மலை கஷ்டவாளிகளாகிக் கஷ்ட மடைவர்.

ற்றோர் நடுகையாள் காங்க கடிக படை உர். ஆகையாற் தொழில்பு பீலோர் வீலேக்களையிருத்த ல்லேண்டும். அப்படியிருந்தால் அவர்களுக்குள் பிரி வி களில்லாது புத்தியாய் உடந்துகொள்வர். ஆக வே வமதா எண்பர்களது முயற்பியும் மேலேத்தேசவாகி களது கூட்டுதொழில்கள்போல நிலே பெற்றாடக்கள ம்பெருமானருள்புரிவாமாக.

இங்கனம், ஒர் சுதேசாதமானர்.

#### G##-21-4-1901

James Richards, Missionary and Hero.
(Comributed)
Full of inspiration are many of the lives that

rull of inspiration are many of the lives that were lived in the early days in Ceylon, when missionary work was anxious pioneering. One of these lives which our time ought to bring out into the light of a cordial frecognition is that of James Richards, one of the first American missionaries to lay down his life for Jaffm and few Charles.

We begin to hear of him away back in 1807.

We begin to hear of him away back in 1807.

a time before the birth of the grand-fathers of the most of the generation of College students.

With four other young men then studying in a time before the order of the college students. With four other young men then studying in Williams College, he became awake to the needs of the world. These five together walked away in the fields one day and stopped to pray near a haystack. Five men alone with God, dared to undertake in His name, the great unknown work of foreign missions.

work of foreign missions.

It was nearly eight years afterwards that James Richards with his young wife, set sail for Ceylon. The intervening years had been filled with earnest work. The missionary himself had to be fitted for his unknown future by the study of theology and of medicine; a Board to stand behind the individual and rally the churches to the support, had to be made out of very unpromising materials, and God used this earnest fellow in its making, fellow-students had to be set on fire for missions and recruits for foreign service enlisted. So, well ripeaged in experience, James Richards entered upon a most

for foreign service enlisted. So, well ripeaed in experience, James Richards entered upon a most promising, though untried, life work.

During the long journey from America the little band of workers organized itself into a mission, and chose Richards as president, an arrangement afterwards continued in Jaffua, As soon as they found out a little about their new surroundings, Richards was appointed to take charge of the station to be opened at Batticotta; and having hired a house in town for a temporary home, he began the double work of getting a house ready to live in, and a language ready to talk in.

However, as early as January 1817, less than

a house ready to tree his, and a language tests.

However, as early as January 1817, less than a year after his arrival, the long struggle against ill health began. And from then to the end the story is varied only by occasional days or months of hope that God still had a long service for him in Ceylon. The first great disappointment was the recognition after some months that he could not keep at his study of Tamil, because of weakness of the eyes. Accordingly he gave up his formal study contenting himself with preaching through an interpreter and making a vigorous effort to acquire the spoken language of the people.

In 1818, both having been weak and ill for a long time, Richards and Warren together started on a long sea voyage Through the weary weeks of this companionship Richards watched his friend growing weaker and weaker until finally

of this companionship Richards watched his friend growing weaker and weaker until finally he went home, and his body was laid away on the shores of Africa. An extract from a letter written the course of this most melancholy journey reveals the calmness of a spirit grounded in God; and not afraid. "I find great delight in committing my family and all my concerns into the hands of God. May the Lord continue His goodness, and, if it be consistent with his will, raise us to health again, but the will of the Lord be done."

Returning to Juffina to be as the record says

Returning to Jaffia, to be as the record says "our physician and comforter". Richards took up again heartily all the service possible to his eufebled health. Daily he visited the schools under his charge and "spoke in a whisper and by the aid of an interpreter, pointing the heathen to the Saviour of sinners." After a number of months he recovered enough to take a more active part in the work of the young mission. He not only shared the labors of the other missionaries by prayer and counsel, but from day to day he received strength to warn and instruct the heathen about him.

To be continued.

CONGREGATIONALISM.

We have read with interest certain articles in We have read with interest certain articles in recent papers touching upon Congregationalism in America and England. A few extracts may prove interesting and instructive to the Christians of the American mission churches. It may be said at the outset that there has been 'growing unrest, dissatisfaction and anxiety" in the Congregational body, and meetings are being held in England by prominent leaders of this sect, to devise means to remedy the troubles that exist. Not that there is anything very serious as yet, but the tendency to extreme independency will work great harm to the church if not checked in time. Let us hear first from England.

beneficent strength."

The questions of salary to pastors and pensions have been fully considered and efforts are being put forth to introduce a system of pensions. The question of a central body having some legislative and governing power is also being agitated. In America too the subject is receiving attention. One of the leading papers of the

CORRESPONDENCE.
PRINCE CHRISTIAN VICTOR MEMORIAL.
To the Editor of the Morning Star.

Prince Christian Victor. Memorial.

To the Editor of the Morning Star.

Sir,
Will you allow us to appeal for assistance in carrying out the following project which was organized towards the close of last year?

The sympathy evinced by our lamented and revered Queen Victoria in all the personal sorrows of her people arising from the South African War had awakened a warm and grateful response in the hearts of the public, and it was then resolved to give expression to this all-pervading sentiment, and in some measure respectfully to reciprocate the sympathy which had been slown, by establishing a permanent Memorial of the Grandson of the Queen, Prince Christian Victor of Sollewsig-Holstein, who died in the service of his country in South Africa.

Although the circumstances under which this tribute would have been paid are so sadly altered, the love and gratitude of the Nation are only intensited, and the fact that our beloved Sovereign took the greatest interest in the proposed Momorial, and that it was one of her last wishes that it should be a success, not only makes it impossible to withfurn the plan of a Collection, which might otherwise seem inopportue at the present time, our adds a pathos to the appeal which cannot fail to ensure its favourable reception throughout the contry.

It is proposed that the memorial shall take the form of a Pland for founding and endowing Beds in the Princes Christian Cottage Homes for Disabled Soldiers and Saliors. This would be in harmony with the spirit and aims of the young Prince, who always had the interest of soldiers at beart.

Donations and offers of assistance in collecting may be sent to the Hom. Organising Secretaries, Office of the Prince sent to the Hom. Organising Secretaries, Office of the Prince

Nonzi Filine, who always had the threfees of assistance in collecting may be sent to the Hon. Organising Secretaries, Office of the Prince Christian Victor Memorial, Horse Guards, Whitehall,S.W., of to the Memorial Fund at Messrs. Lio d's Bank, 16. St. James' Street, S. W. Donations and Collections will be acknowledged in the Press.

(Sd.) Roberts, F. M.

President of the Gen. Com., (Sd.) Redvers Buller, General,

Chairman of the Executive Com.

Office of the Prince Christian Victor Memorial,

Horse Guards, Whitehall, s.w., March 14th, 1901.

The Weather is fearfully hot and broiling Fever prevails here and there, although not so much as in past

prevails here and duely, account of the prevails here and duely prevails.

—Y. M. C. A. In connection with this association here, a largely attended meeting was held in the English school on the night of the 18th April, being presided over by Mr. Griffilh, as on of the late Rev. E. M. Griffilh of Nellore. The lecturer was Rev. Knappt, the subject was "Molamet". The lecturer dwelt much on the bright, lade of "Molamet" and said, considering bis time of ignorance, he did splendidly.

and said, considering his time of spatial didly.

Mr. Charles Appaenddy of Irupalai, who has been a teacher in the Girls Boarding school Vembadi, Jaffna, has been transferred to the Wesleyan Girls Boarding school. Trincomalie on promotion. He is a graduate of the Chundieully Seminary (now St. John's. College) and a teacher of experience under C. M. S. and a holder of an Anglo-vernacular License. His wife also takes some English class for 2 hours a day in the same school.

We congratulate the new comers and wish them al! suc-

cess and prosperity in their new sphere of work. We are greatly pleased to see that this Institution is prospering under the able management of Mrs. Knapp.

—Mr. Jno. Chinnatamby who has been a successful teacher for the past 7 or 8 years in the same school, being relieved by Mr. Appacutty, goes to Nofavely circuit as a catachist, relieving in his turn Mr. Catheraen David to go to Batticaloa.

Pioneer coolies. A vessel from India brought 300 coolies or thereabout to be employed in the Irrigation works in Trinoanable.

Jaffina C. P. Association. What is the present condition of this association, we the distant members are quite unaware of, altho, death calls are regularly calling at us. Some who are destions of joining this association hesitate to do so or are waiting to do so until the unsettled state of things come to a standstill. We are allogather in the dark Will you kindly enlighten us, Sir, on the subject.

things come to a stand-still. We are altogether in the dark Will you kindly enlighten us, Sir, on the subject.

A LETTER FROM THE HIMALAYAS.

Darjeeling, April 10.

We stopped over Sunday in Calcutta, but thought it not wise to remain longer as roll flags were hung out in many places indicating cases of plague. We came on Monday to this place. But and low. It is only a two feet gauge; and by far more trooked than the trail of a serpent. We hope to remain a Darjeeling a week. The sublime beauty of this place would induce us to stay much longer, but it is too expensive. The evenings have been misty but we can see the sunsy for some hours during the middle of the day. Kunchin jungs towers so high above its betty applied the elear blue, the sublime like the mirage of a great white come floating in the heavens. We are more than 8,000 feet, light here, and can climb up to peaks over 10,000 feet, we climbe dup a peak alond 9000 feet high server when the sunsy of the sunsy

The property of the property o

be visible here.

\*\*Kelipse of the Moon.\*\* There will be an eclipse of the moon to-mornow night, partly visible in Ceylen. The first monate is at 925 e. a. and the middle at 1150.

\*\*Missionary.\*\* Miss. H. I. Root has returned to Jaffun and taken up her duties in connection with the Oodouville English school.

\*\*Beputation.\*\* The Depotation expect to arrive in Colombo in S. S. Staffordshire due June 5th. A third number of this committee is Mr. William F. Whittemore, a former publisher of one of the leading religious papers in America. "His large business experience and excellent judgment will make him a most valuable member of the diputation."

jndgment will make him a most valuable member of the deputation."

Telegraph for Battleodta and Karyts When are we to inave the long promised extension of the telegraph fine to Kayts from Manegay via Battleotta? The port of Kayts is growing intimportance from year to year and it is surely time it was connected with Jaffna by wire.

Crambridge Local. The Mathematical prize was won by V. Joseph of St. Thomas College, and the Gilchrist scholarship by H. M. H. Hoisington of the Cellege, Jaffna bys have won the achelarship for some years past, which speaks well for them as students.

Magisterial, Mr. R. W. Allegakeen Magistrate of Pt Pedro and Chavagucheri left Jaffna on the 29th ultimo for Battlealon, on three months leave. During the said three months Mr. A. Mailvaganam of Kopay Unofficial Police Magistratelas been appointed to net. We congratulate Mr. Mailvaganam on the receptilion. "He Govt- of his abilities and finees to act in this capacity. His long exporience in Jaffna will make him a popular and successful magistrate.

trate

Corriction

Christian Convention. The Wesleyan Church at Jaffna had a three days convention meeting in St. Peter's Church at Jaffna, commencing from the 26th wit. The meetings were very interesting and useful and we trust that much good will result.

Jaffna Y. M. C. A. The Directors of this association are arranging to buy a building lot for a Y. M. C. A. House in Jaffna. Steps are being laken by the Directors for the purpose, and we trust that the scheme will be successful.

Printed at the Press of Strong and Asbury Mautppay Published by A. C. Mission and Thambyah Strong Cooke